

உற்பத்தி பொருள்	விவரணம்	பிரதான அம்சங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்	எலாயன்ஸ் பினான்ஸ் கம்பனி பீஸ்சி - பிரதான விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் கட்டண விதிப்புகள்	உண்மைத் தகவல்களடங்கிய ஆவணம் பொருத்தமான சட்ட ஏற்பாடுகள்	உற்பத்திப்பொருட்களை / சேவைகளைப் பெறுவதற்கென பின்பற்றபட வேண்டிய செயல்முறை	முறைப்பாட்டைக் கையாளும் செயல்முறை
குத்தகை	தனிநபர்கள், SMES, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளின் நிதிசார் தேவைகளுக்குப் பொருந்தக் கூடியவளுக்கு வழங்கப்பட்டது.	போட்டித் தன்மையுள்ள மற்றும் நெகிழ்ச்சியான கடன் முறைகள் மத்திய வங்கியின் பணிப்புரைகள் மற்றும் விண்ணப்பதாரரின் கடன் பெறுமதிக்கிணங்க விகிதத்தை மதிப்பிடுவதற்கான கடன் குத்தகை காலம் 1-60 மாதங்கள் மீளகொடுப்பனவு:- சமன்படுத்தப்பட்ட மாதாந்த வாடகைகள் அல்லது முன் ஒப்புக்கொள்ளப்பட்ட வாடகை அடிப்படையிலான அட்டவணை	ஓட்டோ கடன்கள் மற்றும் துரித காசு: சேவை / ஆவணக் கட்டணங்கள் - சொத்து வகை மற்றும் வசதித் தொகை அடிப்படையில் ரூபா 3000 - 15000 - அடகுக்கடன்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு 0.05% சேவைக் கட்டணம். - முத்தரைத் தீர்வை: குத்தகைகளுக்கென மொத்தமாகக் கிடைக்கப் பெறுபவையை அடிப்படையாகக் கொண்ட 1% மற்றும் கடன் உற்பத்திப் பொருட்களுக்கான கடன் பெறுமதி மீதான 1% 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைச் சட்டம். 1990 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடன் அறவீட்டுச் சட்டம் (விசேட ஏற்பாடுகள்) - 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டம். - குற்றவியல் செயல் முறைக் கோவை - குடிசார் செயல் முறைக் கோவை - தண்டனைக் கோவை - 2009 ஆம் இலக்க மோட்டார் போக்குவரத்த (திருத்த) சட்டம். சொத்து இடமாற்றக் கட்டணம் ரூபா 1500 - 3000 + பெறுமதி சேர் வரி (குத்தகை வசதிகளுக்கென பொருத்தமான) - மதிப்பிடல் கட்டணம் CRIB அறிக்கைக் கட்டணங்கள் மற்றும் பொருத்தமான காப்புறுதிக் கட்டணம். - வாடிக்கையாளர் சிரமத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள 13% முதல் 35% வரை உயர்ந்த வட்டி வீதம் - ஏனைய கட்டணங்கள் மற்றும் வரி விதிப்பு	- 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதிக்குத்தகைக் சட்டம் - 1982 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நுகர்பவார் கடன் சட்டம். - 1949 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க அடமானச் சட்டம். - 1995 ஆம் இலக்க மத்தியட்ச விசாரணை 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைச் சட்டம் 1990 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடன் அறவீட்டுச் சட்டம் (விசேட ஏற்பாடுகள்). - 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டம் - குற்றவியல் செயல் முறைக்கோவை. - குடிசார் செயல்முறைக் கோவை - தண்டனைக் கோவை - 2009 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மோட்டார் போக்குவரத்து திருத்த சட்டம் - 2005 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க அறிக்கையிடல் சட்டம் - அடகு பிடிப்போர் கட்டளைச் சட்டம் - தற்போதுள்ளது எதிர் காலத்தில் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் ஏதேனும் சட்டங்கள்	- உற்பத்தி பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு எமது கிளைகளுடன் ஒன்றுக்கு விஜயம் செய்து வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதியொருவருடன் பேசுங்கள். வாடிக்கையாளர்கள் எமது வலைத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான தகவல்களை பெறுவதற்கு வாடிக்கைாளர் நலன் துரித இரக்கமான 0112 673673 மூலம் தொடர்பு கொள்ளலாம். - தேவைப்படும் ஆவணங்களுடான விண்ணப்பமொன்றை அந்தந்தக் கிளையில் சமர்ப்பிக்கவும். - எலாயன்ஸ் பினான்ஸ் அலுவலர்கள் கடன் அங்கீகாரத்திற்குட்பட்ட வகையில் அந்தந்த விண்ணப்பங்களை மீளாய்வு செய்து உற்பத்திப் பொருளை அல்லது சேவையினை வழங்குதல் வேண்டும். ஒப்புதல் செயல் முறைகளில் எலாயன்ஸ் பினான்ஸ் அலுவலர்களால் விசாரணைகள் சொத்துப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம்)	வாடிக்கையாளர்கள் பின்வரும் ஆவணங்களைப் பாவித்து முறைசார்ந்த முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்யலாம். - அந்தந்தக் கிளை முகாமையாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதம் தொடர்வு விவரங்கள் எமது www.alliancefinance.lk என்ற எமது வலைத்தளத்தில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன. - கொழும்பு 07, வாட் பிளேஸ் இலக்கம் 84 இல் உள்ள வாடிக்கையாளர் நலன் முகாமையாளருக்கு முகவரியிடப்பட்ட கடிதம் அல்லது எமது வாடிக்கையாளக் நலன் முகாமையாளரை 077- 1090122 எனும் கையடக்கத் தொலைபேசி மூலம் அல்லது வாடிக்கையாளர் நலன் துரித இலக்கமான 011 2673673, அல்லது info@alliancefinance.lk எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்வு கொள்ளவும். - எலாயன்ஸ் பினான்ஸ் கம்பனியானது முறைப்பாடு கிடைத்தமைபற்றி அறிவித்து முறைப்பாடு குறித்து சுயாதீன விசாரணையொன்றை நடாத்தல் வேண்டும். எலாயன்ஸ் பினான்ஸ் பம்பனியானது வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு முடிவு விபரங்களை 7 வேலை நாட்களுக்குள் வழங்குதல் வேண்டும். - திருப்திகரமான தீர்மானம் கிடைக்காவிடின் வாடிக்கையாளர் கொழும்பு 05, வஜ்ஜிர வீதி, இலக்கம் 43, இல் உள்ள இலங்கை குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாட்டை அனுப்பலாம்.
ஓட்டோ கடன்கள்		போட்டித் தன்மையுள்ள மற்றும் நெகிழ்ச்சியான கடன் முறைகள் மத்திய வங்கியின் பணிப்புரைகள் மற்றும் விண்ணப்பதாரரின் கடன் பெறுமதிக்கிணங்க விகிதத்தை மதிப்பிடுவதற்கான கடன் கடன் காலம்- 1-60 மாதங்கள் - மீள் கொடுப்பனவு:- சமன்படுத்தப்பட்ட மாதந்த தவணை முறைகள் அல்லது முன் ஒப்புக் கொள்ளப்பட்ட தவணைமுறைகள் அடிப்படையிலான அட்டவணை				
மோட்டார் வாகனங்களால் தனதாக்கப்பட்ட துரித காசு		- நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த மீள் கொடுப்பனவுத் திட்டங்கள் - மத்திய வங்கியின் பணிப்புரைகள் மற்றும் விண்ணப்பதாரரின் கடன் பெறுமதிக்கிணங்க விகிதத்தை மதிப்பிடுவதற்கான கடன். உரிமைக் கால அளவு 3-12 வருடங்கள் ஒப்பந்தத்திற்குக் பொருத்தமான மாதாந்த வட்டியின் குறைந்த பட்ச சேவைக்குட்பட்ட வகையில் முன் ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் தவணை முறை அட்டவணையை அடிப்படையாகக் கொண்டுள்ள மீள் கொடுப்பனவு				

உற்பத்தி பொருள்	விவரணம்	பிரதான அம்சங்க் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்	விகிதங்கள், கட்டணங்கள் மற்றும் கட்டண விதிப்புகள்	பொருத்தமான சட்ட ஏற்பாடுகள்	உற்பத்திப்பொருட்களை / சேவைகளைப் பெறுவதற்கென பின்பற்றபட வேண்டிய செயல்முறை	முறைப்பாட்டைக் கையாளும் செயல்முறை
அடகுக் கடன்கள் (வாகன இறக்குமதி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டவை)	வியாபாரம் குறித்த நடப்பிலுள்ள மூலதனத் தேவைகளுக்கு ஆதரவளிப்பதற்கென வாகன இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டவை.	- நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்த மீள்கொடுப்பனவுத் திட்டங்கள் - மத்திய வங்கியின் பணிப்புரைகள் மற்றும் விண்ணப்பதாரரின் கடன் பெறுமதிக்கிணங்க, விகிதத்தை மதிப்பிடுவதற்கான கடன். - கடன் தவணைக் காலம்: 3-12 மாதங்கள் - மீள் கொடுப்பனவு:- ஒப்பந்தத்திற்குப் பொருத்தமான குறைந்த பட்ச மாதாந்த வட்டியை பணிமுறைக்குட்படுத்தி முன் ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் தவணைப் பண அட்டவணையொன்றை அடிப்படையாகக் கொண்டது.	காலத்திற்குக் காலம் அரசாங்கத்தினால் அதிகாரிகளால் விதிக்கப்படுபவை.			
அடமானக் கடன்	வசதிகளாவன காணிகள் வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது தனி நபர் / வியாபார நிதிசார் தேவைகளைத்	- நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த திருப்பிச் செலுத்துதல் திட்டம் - மத்திய வங்கியின் பணிப்புரைகள் மற்றும் விண்ணப்பதாரரின் கடன் பெறுமதிக்கிணங்க விகிதத்தை மதிப்பிடுவதற்கான கடன் கடன்தவணைக் காலம் - 12-60 மாதங்கள் - - திருப்பிச் செலுத்துதல்:- ஒப்பந்தத்திற்குப் பொருத்தமான குறைந்தபட்ச மாதாந்த வட்டியை பணிமுறைக்குட்படுத்தி, முன் ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் தவணைப்பண அடிப்படையாகக் கொண்டது.				
தங்கக்கடன்கள்	வாடிக்கையாளர்களின் குறுகிய கால நிதிசார் தேவைகளைத் தாங்கும் பொருட்டு தங்கத்திலான நகைகள் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.	- விகிதத்தை மதிப்பிடுவதற்கான கடன்:- எமது உள்ளகக் கடன் நெறிமுறைகளுக்கிணங்க. - கடன் தவணைக் காலம் 1-12 மாதங்கள்	- கவர்ச்சிகரமான வட்டிவிகிதம் - சேவைன் னட்டணம் ரூபா 500/= - தண்டப்பணம் - 0.5% - முத்திரை வரி மற்றும் ஏனைய பொருத்தமான அரசாங்க / சட்ட பூர்வ கட்டண விதிப்புகள்			
ரண் அயோஜன கடன்	தங்க நகைகளைக் கொள்வனவு செய்வதற்கென தனி நபர்களுக்கு வழங்கப்படும் தவணைக் முறையினை கடன் வழங்கப்படும்.	- சமன்படுத்தப்பட்ட மாதாந்த கடன் தவணைகள் - தவணைக்காலம் :- 3-12 மாதங்கள் - குறித்த கடன் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை பொருளானது பிணையமாக வைத்திருக்கபட்டே விடுவிக்கப்படல் வேண்டும். (கடன் ஒப்புதலுக்குப்பட்டு எலாயன்ஸ் பினான்ஸ் கம்பனி தற்போதுள்ள பிணையங்களின் அடிப்படையில் பொருளை விடுவிக்கலாம்)	- கவர்ச்சிகரமான வட்டிவிகிதம் - சேவைன் னட்டணம் ரூபா 500/= - தண்டப்பணம் - 0.5% - முத்திரை வரி மற்றும் ஏனைய பொருத்தமான அரசாங்க / சட்ட பூர்வ கட்டண விதிப்புகள்			
துரிதப்பணம் (நிலையான வைப்புக்கள் மூலம் பெறப்படுபவை)	நிலையான வைப்புக்கள் மூலம் எலாயன்ஸ் கம்பனி பணவைப்பாளர்களுக்கென வழங்கப்படும் கடன்கள்.	- விரைவான செயல்முறைகள் - வசதித் தொகை அடிப்படையிலான ஆவணமாக்கல் கட்டணம் ரூபா. 500-1000/=	- விரைவான செயல்முறைகள் - வசதித் தொகை அடிப்படையிலான ஆவணமாக்கல் கட்டணம் ரூபா. 500-1000/=			

தயாரிப்பு	விபரம்	முக்கிய அம்சங்கள், விதிமுறைகள் நிபந்தனைகள்	விலை மற்றும் கட்டணங்கள்	பொருந்தக்கூடிய சட்ட விதிகள்	தயாரிப்பு மற்றும் சேவைகளை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை	முறைபாடுகளை கையாளும் நடைமுறை
தேயிலை கடன்	தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொழுந்துகளை தொடர்ந்து வழங்கும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கான கடன்	பயிர் செய்யும் நிலப்பரப்பை அதிகரித்தல், மண் பாதுகாப்பு , மறுசீரமைப்பு மற்றும் விவசாய இடுபொருட்களை வாங்குதல், கடன் தொகை 500,000 ரூபாவரை செல்லும். காலம் 60 மாதங்கள் வரை செல்லும். அனுமதிக்கும் அதிகாரம் மத்திய கடனுக்கு வழங்கப்பட்டுள்ளது	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	
இலவங்கைபட்டை கடன்	இலக்கு குழு-02 ஏக்கர் பரப்பளவை கொண்ட விவசாய நிலம் உள்ள விவசாயிகள் அல்லது இலவங்கைபட்டை எண்ணெய் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள்/ உற்பத்தியாளர்கள்.	விவசாயம் செய்யும் நிலப்பரப்பை விரிவுபடுத்துவதற்காக அல்லது கலாசார நடைமுறை மூலம் உற்பத்தி திறனை மேம்படுத்த இயந்திரங்கள் அல்லது உபகரணங்களை வாங்குவதற்காக இலவங்கைபட்டை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. எண்ணெய் உற்பத்தியாளர்கள் / பிரித்தெடுப்பவர்களுக்கு இயந்திரங்களை வாங்க கடன் வழங்கப்படுகின்றது. ஆதிகபட்ச காலம் 60 மாதங்கள்- அனுமதிக்கும் அதிகாரம் மத்திய கடனுக்கு வழங்கப்பட்டுள்ளது.	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு.	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	
பால் பண்ணை கடன்	இலக்கு குழு-கால்நடை வளர்ப்பு, குறிப்பாக கால்நடை மற்றும் எருமை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள்	கால்நடைகளை வாங்குதல், விளைச்சலை அதிகரிக்கும் பண்ணைவிடு மேம்பாடு, விவசாயம் மற்றும் பால் கரக்கும் உபகரணங்கள் வாங்குதல் , புல்வெளி மற்றும் தீவனப்பயிர்செய்கை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு கடன் வழங்கப்படுகின்றது. உத்தரவாதம் வழங்கப்படாவிட்டால் அதிகபட்ச காலம் 48 மாதங்கள். அனுமதிக்கும் அதிகாரம் மத்திய கடனுக்கு வழங்கப்பட்டுள்ளது.	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு. .	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	
கால்நிலை சார்ந்த பாசனக் கடன் (Climate Smart Irrigation Loan)	இலக்கு குழு-பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள்.	கடனின் நோக்கம் குறிப்பாக வறண்ட பகுதியில் தெளிப்பான்கள் மற்றும் சிறு தெளிப்பான்களில் முதலீடு செய்வதாகும். விவசாய கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் வேலாண்மையில் முதலீடு செய்தல். அதிகபட்ச காலம் 48 மாதங்கள்.விண்ணப்பதாரர் ஒரு பண்ணையை சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	

தயாரிப்பு	விபரம்	முக்கிய அம்சங்கள், விதிமுறைகள் நிபந்தனைகள்	விலை மற்றும் கட்டணங்கள்	பொருந்தக்கூடிய சட்ட விதிகள்	தயாரிப்பு மற்றும் சேவைகளை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை	முறைபாடுகளை கையாளும் நடைமுறை
பல்வகை சுரங்க விவசாயம் Poly Tunnel farming)	பல்வகை சுரங்க பயிர்ச்செய்கை/ கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் நடைமுறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவனம் செலுத்தப்படுவர்	முக்கிய நான்கு துணை இலக்கு குழுக்கள் ஆவன, புயிர் நாற்றாங்கால்கள் , களான் வளர்ப்பாளர்கள் , வெட்டப்பட்ட மலர் வளர்ப்பாளர்கள், காய்கறி/பழங்கள் மற்றும் பணப்பயிர் வளர்ப்பாளர்கள். ஆதிகபட்ச கடன்தொகை ரூபா 2.0 மில்லியன் அல்லது பல்வகை சுரங்க பயிர்ச்செய்கையிலிருந்து 50 % இரண்டிலும் குறைவானது. அதிகபட்ச காலம் 60 மாதங்கள்	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	
சூரியசக்தி கடன்கள்	மின்சார கட்டண அளகு பயன்பாட்டை பகுப்பாய்வு செய்வதன் மூலம் வழங்கப்பட்ட வசதி	AFC ல் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களில் எவரின் நிதி வசதி 12 மாதங்களுக்கு மேலாக இருப்பவர்கள் மற்றும் குறைந்த பட்ச வாடகை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் ரூபா 125,000/= க்கு மேல் சம்பளம் எடுக்கும் புதிய வாடிக்கையாளர்கள் பரிசீலிக்கப்படுவார்கள்.180 மின்சார அளகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மையை கருத்திற்கொண்டு பரிசீலிக்கப்படுவார்கள்.	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	
இலகரக வேளாண்மை இயந்திரக கடன்கள்	இலக்குக்குழு- பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள்	கடனின் நோக்கம் இலகரக விவசாய இயந்திரங்களில் முதலீடு செய்வதாகும்.குறிப்பாக விதைகளை விதைப்பதற்கு மண்ணைத் தயார் செய்யும் இயந்திரங்கள் , தெளிக்கும் இயந்திரங்கள், ட்ரோனர்கள் போன்றவை.	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	

தயாரிப்பு	விபரம்	முக்கிய அம்சங்கள், விதிமுறைகள் நிபந்தனைகள்	விலை மற்றும் கட்டணங்கள்	பொருந்தக்கூடிய சட்ட விதிகள்	தயாரிப்பு மற்றும் சேவைகளை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை	முறைபாடுகளை கையாளும் நடைமுறை
பணப்பயிர்	இலக்குக்குழு-பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள்	நிலம் தயாரிப்பு விதைகள் , உரம் மற்றும் இரசாயனங்கள் ,குறிப்பாக வாழை, மா, அன்னாசி, இஞ்சி, மற்றும் மஞ்சள், கரும்பு, நிலக்கடலை, பெரிய வெங்காயம், மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களுக்கு நிதியளிப்பதே கடனின் நோக்கமாகும். அதிகபட்ச காலம் 48 மாதங்கள். விண்ணப்பதாரர் ஒரு பண்ணையை சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	
தென்னை வளர்ப்பாளர் கடன்	இலக்குக்குழு-தென்னை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள்	விவசாய விரிவாக்கம் மற்றும் மேம்பாடுகளுக்கு தேவையான நிதியுதவி வழங்குவதே கடனின் நோக்கமாகும். விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 1 ஏக்கர் தென்னை அல்லது புதிய நடவுக்காக வரையறுக்கப்பட்ட நிலத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். 1-2 விவசாயிகளுக்கு அதிகபட்ச காலம் 36 மாதங்கள்- கடன் தொகை ரூபா. 250,000-500,000 நடுத்தர அளவிளான விவசாயிகளுக்கு 60 மாதங்கள் கடன் ரூபா . 500,000 க்கு மேல்	- கடன் தொகையில் 1 % ஆவணக் கட்டணம் ஆகும். - கடன் தொகையில் 0.1 % முத்திரை கட்டணமாக செலுத்தப்படும். - வசீகரமான வட்டி விகிதங்கள்.	வேறுவிதமாக உத்தரவாதம் பெறப்பட்டிருந்தால் தவிர , சொத்து அல்லாத கடன்களுக்கான சட்ட ஏற்பாடு	மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே	

பிரதான விடய ஆவணமானது எலாயன்ஸ் பினான்ஸ் கம்பனி வ.த.க இனால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பிரதான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேற்குறித்த எவையேனும் விதிகள், நிபந்தனைகள் மற்றும் கட்டணங்களை எந்தவேளையிலும் திருத்துவதற்கான அதிகாரத்தை கம்பனி கொண்டுள்ளது.

முறைப்பாட்டை கையாளும் செயன்முறைகள்

கம்பனியினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் அதிருப்திடைந்தால், பின்வரும் வழிகள் ஊடாக எமது சேவைகள் தொடர்பாக உங்களது முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.

- உரிய கிளைகளின் கிளை முகாமையாளருக்கு கடிதம் அனுப்பப்படும் (தொடர்பு விபரங்கள் எமது இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன - www.alliancefinance.lk)
- வாடிக்கையாளர் முறைப்பாட்டை கையாளும் அலுவலருக்கு அனுப்பப்படும் கடிதம், இல 84, வார்ட் இடம், கொழும்பு 07
- தொலைபேசி இல. 0777761861 மற்றும் வாடிக்கையாளர் உடனடி அழைப்பு: 112 673673 (Ext.:195) என்பவற்றின் ஊடாக எமது வாடிக்கையாளர் முறைப்பாட்டை கையாளும் அலுவலரை தொடர்புகொள்ளல்
- கடிதம் அல்லது மின்னஞ்சலை இந்த info@alliancefinance.lk எனும் முகவரிக்கு அனுப்பலாம்

எலாயன்ஸ் பினான்ஸ் கம்பனி ஆனது முறைப்பாட்டை ஏற்று அம்முறைப்பாடு தொடர்பாக சுயாதீன மீளாய்வை மேற்கொள்ளும். – AFC உடன் தொடர்புகொண்டு வாடிக்கையாளர் கொடுக்கும் தகவல்களின் படி அலுவலக நாட்களான 7 நாட்களுக்குள் தீர்மானம் வழங்கப்படும். திருப்திகரமான தீர்வு கம்பனியினால் வழங்கப்படாவிட்டால், வாடிக்கையாளர் தனது முறைப்பாட்டை இலங்கையின் நிதிசார் குறைகேள் அதிகாரிக்கு அனுப்பலாம்.

நிதிசார் குறைகேள் அதிகாரி

No.01,
Bethesda Place,
Milagiriya,
Colombo 5.
தொலைபேசி இல. : 0112595624/0112595625

மின்னஞ்சல் - fosril@sltnet.lk

இணையம் - www.financialombudsman.lk

இலங்கை மத்திய வங்கி – நிதிசார் வாடிக்கையார் தொடர்பு திணைக்களம் (FCRD)
பணிப்பாளர்,
நிதிசார் வாடிக்கையாளர் தொடர்பு திணைக்களம் (FCRD)
இலங்கை மத்திய வங்கி (CBSL)
30, சனாதிபதி மாவத்தை,
கொழும்பு 01.